(ஆ) மதுராந்தகம் வட்டத்தில் பூதூர் இராமத்தில் பாலாற்று மணல் எடுப்பதால் நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து.

திரு. எஸ். டி. உகம்சந்த் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ''செங்கை—அண்ணா மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பூதூர் கிராமத்தில் பாலாற்றில் மணல் எடுப்பதால் நீர் வளம் குறைவது குறித்த'' அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு. துரைமுருகன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேரவைமுன் கீழ்க்கண்ட அறிக்கை ஒன்றை வைக்கிறேன் :

அறிக்கை.

செங்கை—அண்ணா மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பூதூர் கிராமத்தைச் சேர்ந்த நி.அ.பு. எண். 495-ல் 66.76 ஏக்கர் பரப்புடைய பகுதியை, செங்கற்பட்டு, 10 ஜி. எஸ். டி. சாலையில் உள்ள திரு. எஸ். குமரேசன் என்பவர் பெயருக்கு 30—6—1987 முடிய மூன்றாண்டுகளுக்கு மணல் வெட்டியெடுக்க குத்தகை அனுமதி அளிக்கப்பட்டது. இக்குத்தகை 30—6—1990 முடிய மேலும் மூன்றாண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டது. கனிம குத்தகை விதிப்படி, ஆற்றின் கரைபாகங்களில் உள்ள மணல் ஆற்றில் தண்ணீர் தேங்கும்படி குழிகள் ஏற்படாதவாறு மூன்று அடிகள் ஆழத்திற்கு மேல் போகாமல் பரவலாகவும், சமமாகவும் எடுக்க வேண்டும். ஆற்றில் கரையோரங்களிலும், மதகுகளில் இருந்தும் இரண்டு பர்லாங்குகள் தூரம் வரையிலும் மண், மணல் எடுக்கக் கூடாது. கால்வாய்களின் நீரோட்டத்தைப் பாதிக்கு மாறு, மண், மணல் எடுக்கக் கூடாது. குத்தகைதாரர் விதி முறைகளுக்கு புறம்பாக மண் வெட்டி எடுப்பதாக முறையீடு பெறப்பட்டது. அதற்கு இணங்க மண் வெட்டியெடுக்கும் இடம் சம்பந்தப்பட்ட அதிகாரியால் பார்வையிடப்பட்டது. குத்தகை தாரர் மண் வெட்டியெடுக்கும் இடம் அவருக்கு அனுமதிக்கப் பட்ட பகுதியாகும் என்பதும் பூதூரைச் சேர்ந்த ஒரு பகுதியினர் இடுகாடாகப் பயன்படுத்தி வரும் பகுதியில் அவர் மண் வெட்டி எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. குத்தகைக்கு வழங்கப் பட்டிருக்கும் பரப்பு, தற்போதைய குத்தகைதாரருக்கு வழங்கப் படுவதற்கு முன்பே கூட நீண்ட காலமாக குத்தகையில் இருந்து வந்துள்ளது. இதன் விளைவாக இந்த நில அளவைப் புல எண்ணுக்கு அடுத்துள்ள பகுதியில் இப்பகுதி செங்கை—அண்ணா மாவட்டத்தைச் சேர்ந்த செங்கற்பட்டு வட்டத்தின் வரம்பில் வருகிறது. நிலத்தடி நீர் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வந்துள்ளது. குத்தகைக்கு விடப்பட்டுள்ள பகுதியில் மணல் எடுக்கும்பொழுது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது என்று குத்த கைதாரர் பிரதிநிதி தெரிவிக்கப்பட்டார்.

1990 மார்ச் 28] [திரு. துரைமுருகன்]

குத்தகை வழங்கல், நிபந்தனைகளின்படி, பின்பற்ற வேண்டிய நடைமுறையின்படி, குத்தகைதாரர் லாரி சுமை அனுப்பு குறிப்பு சீட்டுகளில், தொடர் எண்ணும், அரசு முத்திரையும் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் உரிமம் வழங்கும் அதிகாரியான வட்டாட்சித் தலைவர் (சுரங்கங்கள்) கையெழுத்து முத்திரையம் (Facsimile) பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பகுதியிலிருந்து சிறிது வகை கனிமப் பொருள் வெட்டியெடுக்கும் முன்னர் இந்த குறிப்புச் சீட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும். செங்கல்பட்டு முதன்மை சார்நிலை நீதிபதி அசல் தாவா எண். 58/87-ல் வழங்கியுள்ள தடை ஆணையுள்ளதால், முன்சொல்லிய விதியைச் செயல்படுத்த இயலவில்லை. இதன் காரணமாக குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தில் கண்ட குத்தகை காலத்தின்போது எத்தனை லாரி மணல் அந்தப் பகுதியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டது என்கிற சரியான தகவலை துறை பெற முடியவில்லை. இந்த குத்தகை குறித்த கால அளவுக்கு மட்டும் செயல் திறன் உடையது.

பூதூரில் மணல் எடுத்ததால் பாசன ஆதாரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகவில்லை என்று தெரிய வருகிறது.

குடி தண்ணீர் வழங்குவதற்கு குறிப்பாக திட்டம் எதும் இப்பகுதியில் இல்லாத நிலையில், குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று கருத வாய்ப்பில்லை.

பொது மக்களிடம் பதட்ட நிலை எதும் இல்லை. அவர்களுக்குள் இருக்கும் உட்பகையே இப்பிரச்சினை எழுவதற்கு காரணமாக உள்ளது.

திரு. எஸ். டி. உகம்சந்த் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விவர அறிக்கையிலே சொல்லப்பட்டிருக்கிற அந்தக் குறிப்புகளைப் பார்க்கிற நோத்தில் அந்தப் பகுதியிலே விதிகளுக்கு உட்பட்டுத்தான் அந்த மணல் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே பார்க்கப்போனால், அந்தப் பகுதியிலே மணல் சுமார் 20 அடி ஆழம் வரையிலே எடுக்கப்பட்டிருக்கிறது. அதை வேண்டுமானால் அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்க்கலாம். அந்த அளவுக்கு அங்கே மணல் எடுக்கப்பட்டதன் காரணமாகத் தான் குடிநீர்த் திட்டங்கள் இன்றைக்கு பாதிக்கப்படுகிற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அச்சரப்பாக்கம், மேல் மருவத்தூர் போன்ற கிராமங்களுக்குக் குடிநீர் வழங்குவதற்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு 1988 ஆம் ஆண்டு அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு 12-2-1990 ஆம் நாளன்று குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் தற்போது அந்தப் பகுதியிலே போதிய குடிநீர் கிடைக்காத காரணத்தால், அந்தத்

திட்டமானது மாற்றி அமைக்கப்பட்டு ஒரு சிறிய அளவில்தான் நிறைவேற்ற முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் விளக்கக் குறிப்பிலே சொல்லப்பட்டிருக்கிறது குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படவில்லை என்று. அந்தப் பகுதியிலே பாலாற்றைப் பொறுத்தவரையில் மணலைத் தள்ளினாலே போதும் ஈரப்பசை தெரியும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு மாறாக அங்கு ஈரப்பசை இல்லாமல் புல் முளைக்கின்ற நிலைமை தான் இருந்து கொண்டு வருகிறது. அதிகாரிகளைப் பொறுத்த வரையில் தவறான தகவல்களைத்தான் அறிக்கைகளில் சொல்லியிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வந்து நேரிடையாகப் பார்த்தாலே தெரியும். ஆகையினால் அதைக் கருத்தில் கொண்டு இந்தக் குறிப்பிலே பார்க்கிற நேரத்திலே எத்தனை லாரிகள் கொண்டு செல்லவேண்டுமோ . . . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. உகம்சந்த் அவர்கள் மிகவும் தெளிவானவர். வினாவாகத்தான் கேட்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் என்று கருதுகிறேன்.

திரு. எஸ். டி. உகம்சந்த்: எத்தனை லாரிகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு வட்ட தாசில்தாரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்ற குறிப்பு இருந்தது. அதற்கு இப்போது தடை உத்திரவு போடப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். அந்தத் தடையை நீக்குவதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. துரைமுருகன்: தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட இந்த மணல் எடுக்கும் விவகாரத்தில் நான் அவருக்கு தெளிவாகச் சொல்லி விடுகிறேன். திரு. தனசேகரன் என்பவர்தான் இந்தக் குறிப்பிட்ட பகுதியில் குமரேசன் என்ற பெயரில் மணல்வாரி குத்தகை எடுத்திருக்கிறார்கள். அவருக்கு 1–7–1984 இல் இருந்து 30–6–1987 வரையில் குத்தகை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு மீண்டும் மறு ஏலம் நடத்தாமல் 1–7–1984 முதல் 30–6–1990 வரையிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. அத 1–7–1984 முதல் அந்த குமரேசனுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், 1984 இல் யாருடைய ஆட்சி, யார் கொடுத்தது என்ற விவரத்தையெல்லாம் நான் இந்த நேரத்திலே சொல்ல பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. மீண்டும் குத்தகை ஏலம் விடாமல் அவருக்கே 1984 லிருந்து 1990 வரையில் நீடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்த திரு. தனசேகரன் என்பவர் தான் குமரேசன் என்ற பெயரிலே அந்தக் குத்தகையை எடுத்திருக்கிறார். அவர் யார் என்பது மாண்புமிகு உறுப்பினருக்குத் தெரியும். சாட்சாத் அவரை எதிர்த்து தேர்தலிலே ஜானகி குரூப்பிலே நின்றவர்தான். அவர் செய்வது முறையா என்றால்

1990 மார்ச் 28] [திரு. துரைமுருகன்]

9-10 மணி.

முறையல்ல. இந்த அரசைப் பொறுத்த வரையில் ஆற்று மணலையும், சிற்றாறுகளுடைய மணலையும் தவறாகப் பயன்படுத்தி காசு சம்பாதிக்கிறார்கள் என்பதிலே மாறுபட்ட கருத்து இல்லை. புட்லூர் தண்டபாணி கொலையெல்லாம் இதிலே நடந்ததை நாங்கள் எல்லாம் நன்றாக அறிவோம். ஆசையினால்தான் பழைய நிலையிலே இப்படிப்பட்ட தவறான வகையிலே பலருக்கு பெர்மிட் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்து இவற்றை ஒரு வரைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்று இருபது நாட்களுக்கு முன்னால், செங்கை-அண்ணா மாவட்டத்தினுடைய ஆட்சித் தலைவர், அங்கே இருக்கிற டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ.க்கள், நம்முடைய ரெவின்யூ செக்ரட்டரி, பி.டபிள்யூ.டி. செக்கரட்டரி, சீப் இன்ஜினீயர் எல்லோரையும் என்னுடைய அறைக்கு அழைத்து, ஏற்கனவே இப்படித் தவறான முறையில் சிலருக்கு வரம்பு மீறி இதற்கு பெர்மிட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் ஒரு வரைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்; ஏற்கனவே இருக்கிற சட்டத்தில், தமிழ்நாடு மினரல் கன்செஷன் ரூல்ஸிலே சில கருத்துக்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக சட்டத்துறையைச் சேர்ந்தவர்களையும் அழைத்து, அவர்களிடத்திலே சில விதிமுறைகளை எடுத்துக்காட்டி, அவற்றிற்கு ஒரு அமென்ட்மென்ட் கொண்டு வரவேண்டுமென்று நாங்கள் தெரிவித்திருக்கிறோம். ஆனால், பொதுவாகவே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்த இடத்தில் மண்ணை வாராமல், அதிகமான ஆழத்திற்குப் போகிறார்கள். மூன்று அடி ஆழம்தான் மண் எடுக்கலாம். ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியிலே பார்த்தால், அடியிலே மணல் வருகிற வரையிலே எடுத்து விடுகிறார்கள். நாளைக்குத் தண்ணீர் வந்தால் ஊறிப் போகும். அதேபோல் ஆரணி ஆற்றிலே எடுக்கிறார்கள். பாலாற்றிலே எடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் விரைவில் ஒரு முடிவுக்கு இந்த அரசு கொண்டு வரும் என்பதை மட்டும் இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திரு. எஸ். டி. உகம்சந்த்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சரவர்கள் சொல்கின்ற நேரத்திலே புதிய பெயரைச் சொல்லியிருக்கின்றார்கள். அது எப்படி வந்தது? அப்படித் தவறான பெயர்தான் என்று சொன்னாலும், அதே சட்டத்திற்குப் புறம்பானது என்பதை அவர்களே அறிவார்கள். ஆனால் ஒன்றை மட்டும் நான் எடுத்துச் சொல்ல விரும்புவது—குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படவில்லை என்று சொல்லியிருக்கின்றார்; பாதிக்கப்பட்டதற்கான அந்த அரசாங்க உத்தரவுகளை நான் தங்கள் மூலமாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்குச் சமர்ப்பிக்க

விரும்புகின்றேன். அதைப் பரிசீலனை செய்தாவது குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்படாமல்—அந்தப் பகுதிகளை வைத்துத் தான் கல்பாக்கத்திற்கும், திருக்கழுக்குன்றத்திற்கும், பூதூரி லிருந்து அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், மதுராந்தகம் போன்ற கிராமங்களுக்கும் குடிநீர் வழங்குவதற்குத் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதைக் கருத்தில் கொண்டு அரசு அதைத் தடை செய்யுமா? அந்தப் பகுதியில் மணல் எடுப்பதையே தடை செய்யுமா, ரத்து செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. துரைமுருகன் : பொதுவாகவே, மணல் எடுப்பதை எப்படி ஒரு வரைமுறைப்படுத்தலாம் என்று இந்த அரசு யோசித்துக் கொண்டு, சில சட்டங்களைக் கொண்டு வர இருக்கிறது. அந்தச் சட்டத்திற்குள் இந்தக் குறிப்பிட்ட இடத்தையும் அடக்க அரசு முயற்சி செய்யும்.

2. அறிக்கை அளித்தல்.

பொதுக் கணக்குக் குழு

திரு. சா. பீட்டர் ஆல்போன்ஸ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 1989–90 ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழுவின் இருபத்தி ஆறு முதல் இருபத்தொன்பது வரையிலான (ஒன்பதாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கை களைப் பேரவைக்கு அளிக்கிறேன்.

3. இறுதித் துணை நிதி நிலை அறிக்கை, 1989-90—அளித்தல்.

மாண்புமிகு டாக்டர். மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

1989–90ஆம் ஆண்டுக்குரிய இறுதித் துணை மதிப்பீடு களை இம்மாமன்றத்தில் வைக்க முன்வந்துள்ளேன். இந்த மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ. 654.01 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ. 959.45 கோடி மூலதனக் கணக்கிலும் வருகின்றது.

2. இப்பொழுது வைக்கப்பட்டுள்ள இந்த இறுதித் துணை மதிப்பீடுகளில் கோரப்பட்டுள்ள மொத்தத் தொகையில் ரூ. 815.09 கோடி, நடப்பாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியிட மிருந்து பெறப்பட்ட வழிவகை முன்பணங்கள் மற்றும் மிகைப்பற்றுகளைத் திருப்பிக் கொடுக்கத் தேவைப்படுகிறது. இந்த மானியக் கோரிக்கை அனுமதிக்கப்படுவதால், தேவைக் கேற்ப இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வழிவகை முன்பணம் மற்றும் மிகைப் பற்றுக்கள் பெற ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட விரும்புகிறேன்.